



என் ஜனங்கள்
ஒருபோதும்
வெட்கப்பட்டுப்
போவதில்லை

**"...என் ஜனங்கள்
ஒருபோதும்
வெட்கப்பட்டுப்
போவதில்லை."**

**"... and my people shall
never be ashamed."**

யோவேல் 2:26

இதில் “**never**” என்ற
வார்த்தைக்கு சில தமிழ்
அர்த்தங்களை வைத்து நாம் இந்த
வசனத்தை வாசித்து பார்ப்போம்:

1. எந்நேரத்திலும்
வெட்கப்பட்டுப் போவதில்லை
(**not at any time**)

2. ஒருமுறை கூட
வெட்கப்பட்டுப் போவதில்லை
(**not once**)

3. வெட்கப்பட்டுப்
போவதேயில்லை (இல்லவே
இல்லை) (**not at all**)

4. நிச்சயமாக வெட்கப்பட்டுப்
போவதேயில்லை (**certainly not**)

5. ஒருநொடிப்
பொழுதாகிலும் வெட்கப்பட்டுப்
போவதேயில்லை (not for a
moment)

6. எந்தச் சூழ்நிலையிலும்
வெட்கப்பட்டுப்
போவதேயில்லை (under no
circumstances)

7. எதினிமித்தமாகவும்
(எக்காரணத்தைக் கொண்டும்)
வெட்கப்பட்டுப்
போவதேயில்லை (on no account)

8. இனிமேலும் ஒருபோதும்
வெட்கப்பட்டுப்
போவதேயில்லை (nevermore)

9. எந்தவிதத்திலும்
வெட்கப்பட்டுப்
போவதேயில்லை (no way)

10. ஜீவனுள்ள மட்டும்
வெட்கப்பட்டுப்
போவதேயில்லை (not on your
life)

11. பத்து இலட்சம் வருடங்கள்
ஆனாலும் வெட்கப்பட்டுப்
போவதேயில்லை (not in a million
years)

12. வெட்கப்பட்டுப்போனதும்
இல்லை, வெட்கப்பட்டுப்
போகிறதும் இல்லை,
வெட்கப்பட்டுப்
போவதுமில்லை. (at no time,
whether past, present, or future)

13. கொஞ்சம் கூட
வெட்கப்பட்டுப்போவதில்லை
(not in the least)

எனவே நாம் தேவனுடைய ஜனமாக
இருப்போமானால், நமக்கு இது
என்னவொரு ஆசீர்வாதமான
நம்பிக்கையாக உள்ளது!

தேவனுடைய வார்த்தையை
பொய்யாக்க யாராலும் முடியாது.

எனவே நாம் இதன்பேரில்
இளைப்பாறிக் கொண்டிருக்கலாம்.

**யாரும் நமக்கு எந்தத் தீங்கும்
செய்துவிட முடியாது. அவர்கள்
தீங்கு செய்ய நினைக்கலாம்.**

**ஆனால் தேவனோ அதை
நன்மையாக மாற்றி விடுவார்.**

Dictionary

 never  

ALL DEFINITION SYNONYM GOOGLE TR

adverb

not ever , at no time , not at any time , not once , ne'er

not at all , certainly not , not for a moment , under no circumstances , on no account , nevermore , no way , not on your life , not in a million years , when pigs fly , when hell freezes over

ne'er

"நீங்கள் எனக்குத்
தீமைசெய்ய
நினைத்தீர்கள்;
தேவனோ, இப்பொழுது
நடந்துவருகிறபடியே,
வெகு ஜனங்களை
உயிரோடே
காக்கும்படிக்கு, அதை
நன்மையாக
முடியப்பண்ணினார்."

(ஆதி. 50:20)